

அடிப்படைக் கணக்கியல் நடைமுறைகள் II - குறிப்பேடு

மாதிரி வினாத்தாள்-1

11th Standard

கணக்குப்பதிவியல்

Reg.No. :

I.அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

Time : 00:40:00 Hrs

Total Marks : 25

பகுதி-அ

3 x 1 = 3

- 1) நடவடிக்கைகள் தோற்றம் பெறுவது
(a) ஆதார ஆவணங்கள் (b) குறிப்பேடு (c) கணக்கியல் சமன்பாடு
- 2) கீழ்க்கண்டவைகளில் எனது சரியானது?
(a) முதல் = சொத்துக்கள் + பொறுப்புகள் (b) முதல் = சொத்துக்கள் - பொறுப்புகள் (c) சொத்துக்கள் = பொறுப்புகள் - முதல்
- 3) உரிமையாளருக்குச் சேர வேண்டிய தொகை
(a) சொத்துகள் (b) பொறுப்புகள் (c) முதல்

பகுதி-ஆ

4 x 2 = 8

- 4) வங்கி நடவடிக்கைகளை விவரி.
- 5) தொடக்கப் பதிவு என எதைக் கூறுகிறோம்?
- 6) வாராக்கடன் வசூலிக்கப்படும்போது கணக்கேடுகளில் எவ்வாறு பதியப்படும்?
- 7) கணக்கியல் சமன்பாடு என்றால் என்ன?

பகுதி-இ

3 x 3 = 9

- 8) குறிப்பேட்டின் நன்மைகளையும், குறைபாடுகளையும் குறிப்பிடுக.
- 9) கணக்கியல் சமன்பாடு முறையில் கணக்குகளின் பற்று, வரவு விதிகளைக் கூறு.
- 10) குறிப்பேட்டின் படிவத்தை விளக்குக.

பகுதி-ஈ

1 x 5 = 5

- 11) கீழ்காணும் நடவடிக்கைகளைக் கொண்டு கணக்கியல் சமன்பாட்டினை உருவாக்கி இறுதிச் சமன்பாட்டினை கொண்டு இருப்புநிலைக் குறிப்பை தயாரிக்க.

	Rs.
1. மகாராசன் தொழில் தொடங்கியது	1,00,000
2. ரொக்கத்திற்கு சரக்கு கொள்முதல் செய்தது	70,000
3. கடனாக கொள்முதல் செய்தது	80,000
4. ரொக்கத்திற்கு அறைக்கலன் வாங்கியது	3,000
5. வாடகை செலுத்தியது	2,000
6. ரூ.45,000 அடக்க விலையுள்ள சரக்கினை விற்பனை செய்தது	60,000
7. கடனீந்தோர்களுக்கு செலுத்தியது	20,000
8. சொந்தப் பயனுக்கு ரொக்கம் எடுத்ததுக் கொண்டது	10,000
9. ஊதியம் வழங்கியது	5,000
10. ரூ.60,000 மதிப்புள்ள சரக்கினை கடனாக விற்பனை செய்தது	80,000
